

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 172(1) ஆம் பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புகள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது. இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் எனது அறிக்கையின் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 ஆம் வருடத்தின் ஒக்டோபர் முதல் 2024 டிசம்பர் 31 வரையான காலத்துக்குரிய கிடைக்கப்பெற வேண்டிய ரூபா 8,715,232 நீதிமன்ற தண்டப் பணம் நிதி கூற்றுகளில் காட்டப்பட்டு இருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றேன்.	அனைத்து வருமானங்களும் உள்ளடக்கப்பட்டு கணக்குகள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்படும் போது சேர்க்கப்பட வேண்டிய ரூபா 8,449,034 தொழிற்படு மூலதன உருப்படிகள் 2 குறைக்கப்பட்டதன் காரணமாக தொழிற்படு மூலதனத்தின் தாக்கம் ரூபா 8,449,034 வால் குறைந்திருந்தது.	-மேற்படி-	காசுப் பாய்ச்சல் கூற்று சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டில் டிசம்பர் 31ஆம் திகதியில் காசு மற்றும் வங்கி மீதிகள் ரூபா 7,662,587 வால் கூடுதலாக காசு பாய்ச்சல் கூற்றினுள் காட்டப்பட்டிருந்தது.	-மேற்படி-	-மேற்படி-
(ஈ) சென்ற வருடத்தில் சபையினால் ரூபா 1,200,177 இக்கு கொள்வனவு செய்யப்பட்ட நிலையான சொத்துக்களின் 33 உருப்படிகள் கணக்கீடு செய்யப்பட்டு இருக்கவில்லை.	-மேற்படி-	அனைத்து சொத்துக்களும் நிதி கூற்றுக்களினுள் உள்ளடக்கப்பட வேண்டும்.

(உ)	மீளாய்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் செலவுகள் ரூபா 1,146,900 தளபாடங்கள் மற்றும் பொருத்துதல் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டிருந்தது.	-மேற்படி-	செலவுகள் சரியாக வகைப்படுத்தப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
-----	---	-----------	---

1.7 இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பம் கீழே தரப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	சபையின் கருத்துரை	பரிந்துரை
திறைசேரி செயளாலரின் 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய 01/2020 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கை	2014 ஆம் வருடத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த ரூபா 478,300 ஆன நிமித்த உப கட்டு நிதி 10 ஐ செலுத்துவதற்காக பணிகள் நிறைவு செய்யப்பட்ட தினத்திலிருந்து 20 நாட்கள் 05 மாதங்களுக்கு இடையிலான காலம் ஒன்று தாமதிக்கப்பட்டு இருந்ததுடன் ரூபா 100,000 விஞ்சி ஒரு சந்தர்ப்பத்தில் முற்பணம் வழங்கப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சீர் செய்யப்படும்.	உரிய சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 10,296,338 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 4,584,625 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபையினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வாடகை	2,260,000	5,527,111	3,955,593	1,571,518	1,686,210	4,011,612	2,206,379	1,805,233
உத்தரவுப் பத்திரக் கட்டணம்	2,023,500	2,484,100	2,484,100	-	2,701,500	1,681,940	1,681,940	-
ஏனைய வருமானம்	1,479,000	1,811,188	1,811,188	-	1,327,000	1,791,724	1,791,724	-
கூட்டுத் தொகை	<u>5,762,500</u>	<u>9,822,399</u>	<u>8,250,881</u>	<u>1,571,518</u>	<u>5,714,710</u>	<u>7,485,276</u>	<u>5,680,043</u>	<u>1,805,233</u>

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

கிடைக்கப்பெற வேண்டிய குத்தகை வாடகை, கடை வாடகை, இயந்திர வாடகை மற்றும் வாகன வாடகை கூட்டுமொத்தம் ரூபா 10,152,250 ஆன துடன் அந்த மீதிகளினால் கடந்த 01 தொடக்கம் 08 ஆண்டு காலமாக காணப்பட்ட மீதிகள் இருந்ததுடன், மீளாய்வாண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிடப்பட வேண்டிய முத்திரைக் கட்டணம் ரூபா 980,950 ஆனம்.

சபையின் கருத்துரை

அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பரிந்துரை

நிலுவைகளினை அறவிட்டுக் கொள்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபை ஒன்றினால் நிறைவேற்றப்பட வேண்டிய பிரதான செயற்பாடுகளை நிறைவேற்றாது சபையினால் சேகரிக்கப்பட்ட ரூபா 12,515,693 தொகை மீளாய்வாண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

பிரதேச சபையின் காணியை மதிப்பீடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 768,554.00 தொகை மற்றும் ரூபா 11,747,139.00 தொகை பழைய நிலையான வைப்பு என்பதை அறிய தருகின்றேன்.

பரிந்துரை

நிதி சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழான நோக்கங்களை அடைய பயன்படுத்தப்பட வேண்டும்.

(ஆ) பிரதேச சபையினால் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்திற்கு செயல் திட்டத்தின் ரூபா 7,938,350 ஆன உபயோகித்து லெமினேட்டர் இயந்திரம், கேனான் கெமரா, நிறப் பூச்சி தொட்டி வயரில்லாத

குறித்து இயந்திரங்களை பாவனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு

குறித்த உபகரணங்களை முழுமையாக உபயோகப்படுத்துவதற்கு நடவடிக்கை

அச்ச இயந்திரம், கள பணம் சேகரிக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம், மின் பிறப்பாக்கி இயந்திரம், பல்நோக்கு சொப்பர் இயந்திரம் போன்ற அத்தியாவசியமில்லாத இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டு விளைவற்று காணப்பட்டது.

வருகின்றன.

மேற்கொள்ளப்பட வேண்டும்.

(இ) மீளாய்வாண்டினுள் ரூபா 2,843,210 செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள அரைக்கும் இயந்திரம் ஒன்று விளைவற்று காணப்படுகிறது.

அரைக்கும் இயந்திரம் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது ஊர் மக்கள் சிலரின் எதிர்ப்பின் அடிப்படையில் எண்ணெய் ஆலையை செயல்படுத்துவதற்கு முடியாது உள்ளது.

குறித்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு துரிதமாக இயந்திரத்தை உபயோகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஈ) 1987 இன் 15 ஆம் விளக்க பிரதேச சபை சட்டத்தின் 19(xii) பிரிவின் பிரகாரம் அமைச்சரின் முன் அங்கீகாரம் பெறப்படாமல் இரட்டை பெரிய குளத்தில் அமைந்துள்ள 02 வியாபார நிலையங்களை 99 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் வகையில் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.

1980/46 உடைய சுற்று நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த விற்பனை நிலையங்கள் 99 வருட காலங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது அறிய தருகின்றேன்.

பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

அனுமதியற்ற நிர்மானங்களை இனங்காணப்படுவதற்கு, அகை ஆவணப்படுத்துவதற்கு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட நிர்மாணப்பணிகளுக்காக 03 வருடத்திற்குள் குடிபுகு இயைபுச் சான்றிதழொன்று (COC) வழங்கப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் வேலை திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.

பரிந்துரை

அனுமதியற்ற நிர்மாண பணிகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் இடம் பெற வேண்டியதுடன் அனுமதிக்கப்பட்ட நிர்மாண பணிகள் தொடர்பாக குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 05 வருடங்களிலிருந்து 10 வருடங்களை விட அதிக காலம் ஒன்று கடந்திருந்த 05 வாகனங்களை அகற்றுவதற்கு பிரதேச சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் இதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறிய தருகின்றேன்.	பாவனையில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பாக குறித்த சுற்று நிருபத்திற்கு இணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டினுள் டிசம்பர் 31 ஆம் தேதியில் சபையிடம் காணப்பட்ட 74 காணிகள், 151 குழாய் கிணறுகள், மற்றும் 08 வாகனங்கள் என்பவற்றை சபையினால் முறையாக சுவீகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.	குறித்த சுவீஹரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(இ) சபைக்கு உரித்தான 06 வாகனங்களை 04 வருடங்களிலிருந்து 08 வருட காலத்து பாவனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.	இந்த வாகனங்களை திருத்துவதற்கு பெருந்தொகை பணம் ஒன்று செலவாவதுடன் LDSP செயற் திட்டத்தின் ஊடாக பணத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	குறித்த வாகனங்களை திருத்துவதற்கு அல்லது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ) மீளாய்வாண்டினுள் ரூபா 474,300 க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள 17 GPS உபகரணங்களை கணக்காய்வு தினமான 2025 மார்ச் 19 ஆம் திகதியிலும் குறித்த பணிக்காக பாவனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.	GPS உபகரணங்கள் குறித்த வாகனத்துக்கு பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய தருகின்றேன்.	குறித்த உபகரணம் துரிதமாக குறித்த பணிக்காக பாவிக்கப்பட வேண்டும்.

4. கணக்களிதன்மையும் நல்லாளுகையும்

4.1 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதிட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவீனம் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 04 வருமான	இதற்கு முன்பு வருமானங்கள் பரிசோதகர் ஒருவர் இல்லாதிருந்ததுடன் புதிய வருமானங்கள் பெண் பரிசோதகர் ஒருவர் கிடைக்கப்பெற்றிருப்பதுடன் மற்றும் வாகனங்களின் வருமானங்கள் உயர்ந்ததன்	தேவைப்பாடு இனங்காணப்பட்டு கவனத்துடன் பாதிட்டு தயாரிக்கப்பட வேண்டும்.

விடயங்களில் 23 சதவீதம் முதல் 64 சதவீதம் வரையிலும் 04 செலவின விடங்களில் 20 சதவீதம் முதல் 42 சதவீதம் வரையும் விலகலும் இருந்ததாலும் பாதி ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

காரணமாக இவ்வாறு நேர்ந்துள்ளதாக.

4.2 சுற்றாடல் சிக்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு

பிரதேச சபையின் அதிகாரப்பிரதேசத்தில் 13 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவில் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டிய 23 நிறுவனங்கள் காணப்படுவதுடன் அவற்றுக்கு தெரிவிக்கப்பட்டு சுற்றாடல் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு சபை நடவடிக்கை மேற்கொண்டு இருக்கவில்லை.

சபையின் கருத்துரை

சுற்றாடல் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பரிந்துரை

குறித்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு சுற்றாடல் அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.